1973 ஆகஸ்ட் 14]

மாண்புமிகு திரு. என். வி. நடராசன்: அவர்களுடைய பணி, அரசாங்கத்தினுடைய முன்னேற்றப் பணிகளையும், திட்டங்களையும் மக்களிடையே படக்காட்சிகள், பொதுக் கூட்டங்கள், நாடகங்கள் மற்றும் பொருள் காட்சிகள் ஆகியவற்றின் மூலமாக விளம்பரப்படுத்துவதாகும்.

திரு. அண்டி என்ற குருசாமி: இந்த மண்டல மக்கள் தொடர்பு அலுவலகங்கள் ஏற்படுத்தியது, முக்கியமாக அரசாங்கத்தின் தேர்தல் பிரசார நேரங்களில் முழுக்க முழுக்கப் பயன்படுகிறது என்பது உண்மையா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. என். வி. நடராசன்: அதற்குச் சிறிது கூட ஆதாரம் இல்லை.

திரு. ஆர். பொன்னப்ப நாடார்: இவைகளுக்கு அலுவலர்களை நியமிக்கும்பொழுது எந்த அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள்? இது எம்ப்ளாய்மெண்டு எக்ஸ்சேஞ்ச் மூலமாக நடைபெறுகிறதா, நேரடியாக நடைபெறுகிறதா அல்லது பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலமாக நடைபெறுகிறதா?

மாண்புமிகு திரு. என். வி. நடராசன்: நேரடியாகவும், இலாக்காக்களிலிருந்தும் சேர்க்கப்படுகிறார்கள்.

திரு. கே. கந்தசாமி: மக்கள் தொடர்பு அதிகாரிகள் மாவட்ட ரீதியாக அரசினுடைய சாதனைகளையும் எதிர்காலத் திட்டங்களையும் எடுத்து உரைக்கிறார்கள். அதை நான் பாராட்டுகிறேன். சில அரசாங்க அலுவலகங்களில் குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றை அவர்களே நேரில் காணக் கூடும். அவர்கள் அப்படிக் காண்கின்றபொழுது, அரசியல்வாதிகள் அதைப் பற்றி மேடையில் பேசுவதற்கு வாய்ப்பு இல்லாமல் அவர்கள் அமைச்சர்களுக்கோ அல்லது அரசுக்கோ நேரடியாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ தெரிவிக்கவேண்டும் என்ற குறிப்புகள் அனுப்பட்டிருக்கின்றனவா? இல்லையென்றால், அம்மாதிரி குறிப்புகள் அனுப்ப அரசாங்கம் ஆவன செய்யுமா?

மாண்புமிகு திரு. என். வி. நடராசன்: மாண்புமிகு உறுப்பினர் அவர்களின் கருத்தை நினைவில் கொண்டு ஆவன செய்யப்படும்.

ஆசியா '72 கண்காட்சியில் தமிழக அரங்கு

*134 வினு—திரு. கே. எ. வகாப்: மாண்புமிகு பின்தங்கிய வகுப்பினர் நல அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினுக்களுக்கு விடையளிப்பாரா:—

(அ) ஆசியா '72 கண்காட்சியில் அமைக்கப்பட்ட தமிழக அரங்குக்கு அலங்காரம் செய்ய வந்தவாசி பாய் கூட்டுறவுச் சங்கத்தில் இருந்து எவ்வளவு ரூபாய்க்குப் பாய்கள் வாங்கப்பட்டன?

(இ) அந்த மொத்தத் தொகையும் வந்தவாசி பாய் கூட்டுறவு சங்கத்திற்குக் கொடுக்கப்பட்டு விட்டதா?

மாண்புமிகு திரு. என். வி. நடராசன்: (அ) ஆசியா '72 கண்காட்சியில் அமைக்கப்பட்ட தமிழக அரங்கிற்கு அலங்காரம் செய்ய வந்தவாசி பாய் கூட்டுறவுச் சங்கத்திலிருந்து வாங்கப்பட்ட பாய்களின் விலை ரூ. 8,651 (ரூபாய் எண்ணாயிரத்து அறுநூற்று ஐம்பத்து ஒன்று மட்டும்.)

(இ) ஆம். முழுத் தொகையும் கொடுக்கப்பட்டுவிட்டது.

திரு. கே. எ. வகாப்: இப்படி அரசாங்கத்தினால் வாங்கப்பட்ட கோரைப் பாய்கள் வெளி நாட்டினரால் பாராட்டப்பட்டனவா? அப்படிப் பாராட்டப்பட்டால், இப்படிப்பட்ட பாய்களை அப்படிப்பட்ட அரங்குகளிலும் கண்காட்சிசாலைகளிலும் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் சிபார்சு செய்யுமா?

மாண்புமிகு திரு. என். வி. நடராசன்: வெளிநாட்டினரால் பாராட்டப்பட்டிருக்கிறது. எனவே மேற்கொண்டு இன்னும் அதற்கு வேண்டிய ஆதரவு அளிக்கப்படும்.

நெசவுத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம்

*135 வினா—திரு. என். கிட்டப்பா: மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா:

கைத்தறித் தொழிலாளர், பட்டு நெசவுத் தொழிலாளர் ஆகியவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க அரசு உத்தேசித்துள்ளதா?

மாண்புமிகு திரு. செ. மாதவன்: ஆம்

திரு. கே. டி.கே. தங்கமணி: இதற்காகப் போடப்பட்டிருக்கக்கூடிய குழு எப்பொழுது தன்னுடைய சிபார்சுகளை சமர்ப்பிக்க இருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. மாதவன்: ஒரு அறிக்கை கொடுத்து மீண்டும் சில விளக்கங்கள் கேட்டு அனுப்பப்பட்டிருக்கிறது. விரைவிலே தருவார்கள்.

திரு. இ. எஸ். தியாகராசன்: இதிலே கூட்டுறவுச் சங்கத்தில் சேர்க்கப்பட்ட நெசவாளர்களும் சேர்க்கப்பட்டிருக்கிறார்களா? கூட்டுறவுச் சங்கத்திற்கு அப்பால் இருக்கிற நெசவாளர்களும் இதில் சேர்த்துக்கொள்ளப்படுவார்களா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. மாதவன்: கூட்டுறவுச் சங்கங்களைப் பொறுத்த வரையில் நாமே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கூலியை நிர்ணயிக்கிறோம். இப்படிப்பட்ட அறிக்கை வருகின்றபொழுது, இது அவர்களுக்குச் சாதகமாக இருக்குமானால், இதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொண்டு கூட்டுறவுத் துறையில் உள்ள நெசவாளர்களுக்கும் கூலியை நிர்ணயிக்கலாம்.